

SUPPLEMENT

10

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, JULY 19, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900.]

TAKE notice, that unless within three months from the 19th day of July, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein.

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Welive in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings:—

Lot.	Name of Land.	Preliminary plan 10.	Extent.
		A. R. P.	
1	Horakandamukalana, Ellabodahena, &c.	...	11 0 23

on sheets O $\frac{14}{23, 31}$ and O $\frac{14}{24, 32}$, and bounded as follows : on the north by the Paragahadeniyadola, the Milla-ela ; on the east by the Nilwala-ganga ; on the south by the Nilwala-ganga ; on the west by Elleliyadda belonging to Gamage Don Andris and others, Maddumagedarawatta belonging to ditto, the road from Akuressa to Deniyawa.

NOTE.—The following lots within these boundaries are excluded from this notice, and their aggregate acreage, viz., 1 acre and 14 perches, is not included in the acreage of 11 acres and 23 perches given above:—

Preliminary plan 10.						Extent. A. R. P.
Lot.	Name of Land.					
2	Udawattadeniya	0 0 8
2a	Do	0 0 6
2b	Do.	0 0 9
2c	Do.	0 0 4
C. P. 111,138	Paragahadeniya or Elabodahenadeniya			...	0 3 27	
					1 0 14	

On sheets O $\frac{14}{23, 31}$ and O $\frac{14}{24, 32}$

චිඛලුව්, ඉ. ඩේව්ල්චිසන්,
විභෙක මත්දීග්ලරයාකන්තාප්සේ.

ତୁମିକୁ କୋରିଲୁଗାରେ.

I.

ଓଡ଼ିଆ ୧୦.

$0 \frac{14}{23, 31}$ සහ $0 \frac{14}{24, 32}$ සිනියම්පතුවලට අඩුවූ :—

തെക്കൻ

ପ୍ରକାଶିତ ମାତ୍ର

కృష్ణరత.

డ. రై. ప.

11 0 23

ଓଡ଼ିଆ 10.

$O \frac{41}{23, 31}$ ରୁକ୍ଷ ଓ $O \frac{41}{24, 32}$ କିନ୍ତୁ ଯତିପାତ୍ରାବ୍ଲେ ଫଳାବ୍ଲେ :—

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1901 ம் பெ-த்து ஆட்மி 19 க் தெதியிலிருக்கு மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளையல்லது அக்கர்ணிகளி லெவற்றையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் பெ-த்து முதலாம் கொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றி லெதையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடன்தெ காண்பியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தர் தமில் 1897 ம் பெ-த்து முதலாம் இலக்கச் சட்டத்தினால் தனக்கு கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப்பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டில் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்துவார்.

டவுளிவு. இ. டெவிட்ஸன்,
குறிப்பான உத்தியோகவைதர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தன் மாகாணத்தின் மாத்துறை டினிகிறிக்கில் மொழுவக்கோரலீயேச் சேர்ந்த வெளிவே
என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுள், அதாவது இத்தோட
இணத்துக் குறிக்கப்பட்டு உறுதியெடுத்திய டாப்புசிலில் விவரிக்கப்பட்டிருக்கிறன :—

1.

$O \frac{14}{23, 31}$ ம் $O \frac{14}{24, 32}$ ம் அளவுக்கடதாசிகளில்
பிரஸ் இலக்கம் 10.


எல்லை, வடக்கு-பறகாதெனியேதொல், மில்லனல் ; கிழக்கு-நிலவலாகங்க ; தெற்கு-நிலவலாகங்க ; மேற்கு-கமகே தொன் அங்கிரிசம சிலபேர்களுக்குமுடைய எல்லெனியத்த, மேற்சொல்லியவர்களுடைய மத்துமகெதறவத்த, அக்குரைவசிலிருந்து தெனியாயக்கு போகும் ஜேட்டு.

[குறிப்பு—சொல்லிய எல்கைகளுக்குள்ளிதாய் இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள் இந்த அறிக்கையிலிருந்து விலக்கின்றன, ஆக அளவு 1 ஏக்கர் 14 பரசஸ் மேற்சொல்லிய 11 ஏக்கர் 23 பரசஸ் அளப்பிலுட்படுத்தவில்லை]:—

O $\frac{14}{23, 31}$ ம் O $\frac{14}{24, 32}$ ம் அவைக்கடதாசிகளில்

பிளாணி வெக்கம் 10

தக்கு.	காணியின்று பெயர்.	விசாலம். அ. ரூ. ப.
2	உவத்ததனிய	0 0 8
2a	டெடி	0 0 6
2b	டெடி	0 0 9
2c	டெடி	0 0 4
T. P. 111,138	பறகாதனிய அல்லது எல்லபொடகேணதனிய	0 3 27



Scale of 8 Chains to an Inch.

Situation: Weliwe village in Palle pattu of Morawak korale.

Lot.	Name of Land.	Preliminary plan 10.			Extent. A. R. P.
		11	0	23	
1	Horakandamullahena, Ellabodahena, &c.	11 0 23	
2	Udawattadeniya	0 0 8	
2a	Do.	0 0 6	
2b	Do.	0 0 9	
2c	Do.	0 0 4	
T. P. 111,138	Paragahadeniya or Elabodahenadeniya	0 3 27	
			1	0 14	

Sheets O $\frac{14}{23, 31}$ and O $\frac{14}{24, 32}$ S. J. C. MORE,
for Surveyor-General.

II.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Preliminary plan 10.			Extent. A. R. P.
		1,206	1	0	
20½	Batahena, &c.	
33	Wilakoladeniya	0 3 32	
41	Hewanamulledeniya	3 3 31	
42	Hewanamullepatana	0 3 32	
43	Paratumulledeniya	3 0 20	
52	Miyanadeniya	1 3 28	
53	Do.	3 0 85	
54	Derankadedeniya	0 3 20	
55	Kaluaghahenadeniya	1 1 13	
		1,222	2	11	

on sheets O $\frac{14}{24, 32}$, O $\frac{14}{23, 31}$, O $\frac{14}{39, 47}$, O $\frac{14}{40, 48}$, O $\frac{15}{33, 41}$, and O $\frac{15}{17, 25}$, and bounded as follows: on the north by the village limit of Morawaka; on the east by the village limit of Horagala, Ihalawatuhena claimed by Wikaramage Tambihami and others; on the south by the village limit of Siyambalagoda, Derankadedeniya, the Nilwala-ganga; on the west by the Nilwala-ganga, Koraligedawatuyaya belonging to Patiranage Tomis Hami and others, the footpath, Katuimbulehena belonging to Crown, Ibbawalakumbura belonging to Wikaramage Don Bastian and others, Medawatta belonging to ditto, Helagawadola, Landegedawarawatta Okandekoratuwa belonging to Wikaramage Don Bastian and others, Nahalamulle-kumbura belonging to Patiranage Allishami and others, the footpath, Badalgewatta belonging to Acharige Ukkuna and others, the footpath, Amuokandewatta belonging to Munasinge Dines and others, Amuokandedeniya belonging to ditto, Amuokandewatta belonging to ditto, Aluwankadedeniya sold by Crown to D. H. Wikaramasekara (T. P. 109,922), Halliyadda encroached upon by ditto, Aluwankumburedeniya sold by Crown to ditto (T. P. 109,794), Aluwankumbura sold by Crown to Patiranage Babehami (T. P. 91,977), Aluwankumbura encroached upon by ditto, Aluwankumbura belonging to Patiranage Davit and others, Owagedarakumbura sold by Crown to D. A. A. J. Gunaratna Appuhami (T. P. 92,498), Owagedarakumbura encroached upon by ditto, Owagedarahenadeniya sold by Crown to Jasiniyanage Don Mathes and others (T. P. 77,402), Okandewatta belonging to Patiranage Davit, Owagedarahenadeniya belonging to Don Mathes de Silva, Aluwankumbura belonging to Patiranage Davit and others, Lindagawakoratuwedeniya alias Ahuliyadda belonging to Don Mathes de Silva and others, Lindagawakoratuwa belonging to ditto, Lindagawakoratuwedeniya alias Ahuliyadda belonging to ditto, Batehena alias Ahuliyaddehena sold by Crown to D. A. A. J. Gunaratna Appuhami (T. P. 92,500), Batehena alias Ahuliyaddehena sold by Crown to D. B. D. S. Kumarasinha (T. P. 92,501, 92,502, and 92,503), Uda Ahuliyadda claimed by Jasiniyanage Don Mathes de Silva and others, Ahuliyaddehena sold by Crown to L. A. A. Nayda (T. P. 109,920), Uda Ahuliyadda claimed by Jasiniyanage Don Mathes de Silva and others.

O $\frac{14}{24, 32}$, O $\frac{14}{23, 31}$, O $\frac{14}{39, 47}$, O $\frac{14}{40, 48}$, O $\frac{15}{33, 41}$ සහ O $\frac{15}{17, 25}$ සිනියම් පෙනුවලට අඩංගු —

கிடைக்குமினிய.		ஒவியான் கடி.		தீவிரமான.
				அ. ர.ப.
20	...	விவசை ஈடு பல்லி கென்	...	1206 1 0
33	...	ரூபங்களுடேயிய	0 3 32
41	...	கைவிசுவில்லேடேயிய	...	3 3 31
42	...	கைவிசுவில்லேபுக்க	...	0 3 32
43	...	பாருவில்லேடேயிய	...	3 0 20
52	...	நீண்ணுடேயிய	1 3 28
53	...	ஆன	...	3 0 35
54	...	நரதீங்கெட்டேயிய	...	0 3 20
55	...	கல்லியக்கென்னேடேயிய	...	1 1 13
				1,222 2 11


O $\frac{14}{24, 32}$, O $\frac{14}{23, 31}$, O $\frac{14}{39, 47}$, O $\frac{14}{40, 48}$, O $\frac{15}{33, 41}$, O $\frac{15}{17, 25}$ ம் அளவுக்கடதாசிகளில்

பிளாண் இலக்கம் 10.

தகுடு.	ஏணியின் து பெயர்.	கி. மு. ப.
20	வட்டகேன இன்னும் சிலதகளும்	1,206 1 0
33	விலகொலைதனிய	0 3 32
41	றை வண்மூள் ஸேதனிய	3 3 31
42	றைவன்மூள் ஸேபத்சன்	0 3 32
43	பாரத்டிமூள் ஸேதனிய	3 0 20
52	மியன்ன தனிய	1 3 28
53	வீடு	3 0 35
54	தெறங்கன் தேதனிய	0 3 20
55	கலுபாகா ரோன் தனிய	1 1 13

எல்லை, வடக்கு-மொழவக்கு உடைய எல்லை; கிழக்கு-தூரகலுடைய எல்லை, விக்கறம் கே தம்பிகாமியும் சிலபேர்களும் உரிக்குப்பேசும் இலவுத்தேகனே; தெற்கு-சியம்பஸாகொட உடைய எல்லை, தேறனகன்தேதனி யைதொல்; நிலவஸாகங்க; மேற்கு-நிலவஸாகங்க, பத்திற னகே தொமில்காமியும் சிலபேர்களுக்குமுடைய கொறளிசீதுறவத்துயாய், அடிபாதை, அரசாட்சிக்குள்ள கட்டிடமுப்பேசுகேன, விக்கறமகே தொன் பஸ்தியனும் சிலபேர்களுக்குமுடைய இப் பணவலுக்கும்புர, மேற்சொல்லியவர்களுடைய மெதவத்த, ஹூலகாவாதொல, விக்கறமகே தொன் பஸ்தியனும் சிலபேர்களுக்குமுடைய எலகாவதொல ண்தேகெதுறவத்தே ஒகன்தேகொறட்டவு, பத்திறனகே அல்லிலகாமியும் சிலபேர்களுக்குமுடைய நாயலமுள்ளே கும்புர, அடிபாதை, ஆசாரிகே உக்குவேயும் சிலபேர்களுக்குமுடைய படலகேவதத, அடிபாதை, முனசின்கே தூண்கம்சிலபேர்களுக்குமுடைய அமுஷகனதேவதத, மேற்சொல்லியவர்களுடைய அமுஷகனதேதனிய, மேற்சொல்லியவர்களுடைய அமுஷகனதேவதத, டி. எச். விக்கறமகேசகருக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அலுவன்கன்தேதனிய (T. P. 109,922), மேற்சொல்லியவன் எல்லை தாண்டிபோனதும் றஹ்ஸியதத, மேற்சொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அலுவன்கும்பே (T. P. 109,794), பத்திறனகே யபேகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அலுவன்கும்பே (T. P. 91,977), மேற்சொல்லியவன் எல்லைதாண்டிபோனதும் அலுவன்கும்பூர, பத்திறனகே தாவித்தும் சிலபேர்களுக்காலுடைய அலுவனுக்கு அத்த. 19. எ

எ. ஜே. குன்றன் அப்புகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் ஒவாகெதறகும்புர (T. P. 92,498), மேற்சொல்லியவன் எல்லைதாண்டிபோனதும் ஒவாகெதறகும்புர, ஜாசின்ஸியன்கே தொன் மத்தெசம சிலபேர்களுக்கும் அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் ஒவாகெதறகேனே தெனிய (T. P. 77,402), பத்திறன்கே தாவித்துடைய ஓகன்தேவத்த, தொன் மத்தெஸ த சீன் வாட்டைய ஒவாகெதறதெனிய, பத்திறன்கே தாவித்துடைய சிலபேர்களுக்குமுடைய அலுவனவத் துயாய, தொன் மத்தெஸ த சீன்வாவும் சிலபேர்களுக்குமுடைய ஸிங்தகாவாகொகூட்டுவேதெனிய அல்லது அகுளியத்த, மேற்சொல்லியவர்களுடைய ஸிங்தகாவாகொகூட்டுவே, மேற்சொல் வியவர்களுடைய ஸிங்தகாவாகொகூட்டுவேதெனிய அல்லது அகுளியத்த, டி. எ. எ. ஜே. குன்றன் அப்புகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வட்டேகேன அல்லது அகுளியத்த (T. P. 92,500), டி. பி. டி. எஸ். குமாரசிங்கக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வட்டேகேன அல்லது அப்புமியதேகேன (T. P. 92,501, 92,502, 92,503), ஜாசின்ஆரச்சிகே புஞ்சிஅப்புவும் சிலபேர்களும் உரித்துப்பேசும் உடஅருளியத்த, எஸ். எ. எ. ஸைதக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் அகுளியதேகூட்புர (T. P. 109,920), ஜாசின்ஆரச்சிகே புஞ்சிஅப்புவும் சிலபேர்களும் உரித்துப்பேசும் உடஅருளியத்த.



Scale of 32 Chains to an Inch.

Situation : Weliwe village in Palle pattu of Morawak korale.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
20½	Batahen, &c.	1,206	1 0
33	Witakoladeniya	0	3 32
41	Hevenamulladeniya	...	3	3 31
42	Hevanamullapatana	...	0	3 32
43	Paratupalladeniya	...	3	0 20
52	Minandeniya	1	3 28
53	Do.	3	0 35
54	Derankandadeniya	...	0	3 20
55	Kalugasgahabenadeniya	...	1	1 13
		1,222	2 11	

Sheets Nos. O $\frac{14}{24, 32}$, O $\frac{14}{23, 31}$, O $\frac{14}{39, 47}$, O $\frac{14}{40, 48}$, O $\frac{15}{33, 41}$, and O $\frac{15}{17, 25}$

Description of Boundaries of the Block comprising Lots Nos. 20½, 33, 41, 42, 43, 52, 53, 54, and 55 in Preliminary Plan 10.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	—	20	Halliyadda
2	—	21	Aluwankumburadeniya
3	Ihalawattehena	22	—
4	—	23	Alwankumbura
5	Water-course	24	—
6	Nilwala-ganga	25	—
7	—	26	Aluwanaawatta
8	Footpath	27	Owagederakumbura
9	—	28	—
10	Ibongolakumbura	29	—
11	—	30	Owagederahenadeniya
12	Halagawadola	31	Okandawaatta
13	Landagederawatta Okandakoratuwa	32	—
14	—	33	Linthagawakoratuwa
15	Badalgewatta	34	Batahen or Ohuleaddeniya
16	—	35	Do.
17	Aluwankandedeniya	36	Do.
18	Halliyadda	37	Do.
19	Do.	38	Ohuliyaddekambura

Surveyor-General's Office,
Colombo, December 6, 1900.S. J. C. MORE,
for Surveyor-General.